மகளிர் கல்லூரிகள்.

* **65. வினா**—திரு. ஈ. எஸ். வெங்கடேசன் : மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

(அ) தமிழகத்தில் பெண்களுக்கெனத் தனியாக எங்கெங்கு கல்லூரிகள் உள்ளன ? அவற்றில் எவை, எவை அரசால் நடத்தப்படுகின்றன?

(இ) எங்கெங்கு ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்கும் கல்லூரிகள் உள்ளன ? அவற்றில் எவை, எவை அரசால் நடத்தப்படுகின்றன ?

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : விவர அறிக்கை @ ஒன்று அவை முன் வைக்கப்பட்டுள்ளது.

திரு. ஈ. எஸ். வெங்கடேசன் : மகளிருக்காக மட்டும் நடத்தப்படுகிற கல்லூரிகளை அன்னை தெரசா பல்கலைக் கழக ஆட்சிக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது வேறு தனி பல்கலைக் கழகத்தை அதற்காக ஏற்படுத்த அரசு முன்வருமா ?

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : தற்போது அன்னை தெரசா பல்கலைக் கழகத்தோடு பெண்கள் கல்லூரிகளை இணைக்கும் உத்தேசமில்லை. அன்னை தெரசா பல்கலைக் கழகமானது இப்போதுதான் துவக்கப்பட்டிருக்கிறது. அது நல்ல முறையில் செயல்பட ஆரம்பித்த பிறகுதான், நாம் எந்த முறையில் விரிவுபடுத்தவிருக்கிறோம் என்பதைப்பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும் இப்போதுள்ள கல்லூரிகள் எல்லாம் அந்தந்த வட்டாரங்களில் உள்ள பல்கலைக் கழகங்களோடு இணைந்திருப்பதுதான் நல்லது என்று நாம் கருதுகிறோம்.

திரு. ஈ. எஸ். வெங்கடேசன் : ஆண்டுதோறும் எத்தனை மகளிர் பட்டம் பெறுகின்றனர் ?

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : அந்த விவரம் இப்போது இல்லை. தனியாகக் கேள்வி போடவும்.

@ 434–443 ஆம் பக்கங்களில் இணைப்பு 1 ஆக அச்சிடப்பட்டுள்ளது

1984 மார்ச் 8]

செல்வி ஆ. லீலாவதி : ஆண்டுதோறும் கல்லூரிகளில் மாணவிகள் தாங்கள் விரும்பும் பாடப் பிரிவு (குரூப்) கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக சென்னையில் அடிப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கிறது. ஆகவே அரசு கல்லூரிகளில் ஷிப்ட் முறையைக் கொண்டு வந்து அனைவரும் கல்வி கற்க ஏறபாடு செய்யப்படுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : இடம் கிடைக்கவில்லை, குரூப் கிடைக்கவில்லை என்பது பெண்களுக்கு மட்டும் உள்ள பிரச்சினையல்ல, எல்லோருக்கும் உள்ள பொதுவான பிரச்சினை. விண்ணப்பிக்கின்ற அத்தனை பேருக்கும் இடம் கொடுக்கும் நிலையில் நாம் இல்லை. நல்ல முறையில் படிக்கின்றவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்ற முறையில் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வருகிறோம். அதிலே ஷிப்ட் சிஸ்டமும், மாலை நேரக் கல்லூரியும் அடங்கும். 1978-லே மேல்நிலைக் கல்வியைக் கொண்டு வந்து பி. யூ. சியை உயர்நிலைப் பள்ளிக்குக் கொண்டுபோன பிறகு உபரியாக இருந்த ஆசிரியர்களுக்கெல்லாம் இன்றைக்கு நேரம் கிடைத்து கல்லூரிகளில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். புதிய கல்லூரிகளை ஆரம்பிக்கவில்லையே தவிர, இருக்கின்ற கல்லூரிகளில் புதிய பாடங்களை ஆரம்பித்திருக்கிறோம். ஷிப்ட் சிஸ்டம் கொண்டு வந்திருக்கிறோம். மாலை நேர வகுப்புகளை ஆரம்பித்திருக்கிறோம் என்ற வகையில் போதுமான வேலை நேரம் ஏற்பட்டு, அதற்கு மேல் ஆசிரியர்களும் நியமனம் ஆகியிருக்கிறார்கள். கடந்த நான்கைந்து ஆண்டுக் காலத்திலே இரண்டு மடங்கு அதிகமாகியிருக்கின்ற சூழ்நிலை இப்போதுதான் நம்முடைய மாநிலத்தில் வந்திருக்கிறது.

(முற்பகல் 9-40)

டாக்டர் இரா. சனார்த்தனம் : தலைவர் அவர்களே, நீலகிரி மாவட்டம் ஊட்டியிலே ஒரு தனியார் மகளிர் கல்லூரியை நிர்வாகம் சரியில்லை என்பதாலே அரசு எடுப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். அது எந்த நிலையில் இருக்கிறது? அப்படி இல்லை என்றாலும், அரசின் சார்பாக குன்னூரிலே ஒரு மகளிர் கல்லூரி ஏற்படுத்தி அங்கு இருக்கிற மகளிருக்கு உதவியாக அரசு செயல்படுமா?

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : தலைவர் அவர்களே, ஊட்டியில் இருக்கிற பெண்கள் கல்லூரியை எடுத்துவிட வேண்டுமென்று அரசு முடிவு செய்தது. ஆனால் அங்கு இருக்கின்ற சில பேர் அதை எதிர்த்து வழக்கு மன்றம் சென்றிருக்கின்ற காரணத்தினால், அது நிறைவு பெற முடியவில்லை. ஆகவே அந்த முடிவுக்கு ஏற்ப நாம் எடுத்துக்கொண்டிருக்கிற நடவடிக்கையை

நாம் தொடர முடியும். பொதுவாக கல்லூரிகள், அதுவும் கலைக் கல்லூரிகளை ஆரம்பிப்பதைவிட தொழில் கல்லூரிகள் அல்லது பாலிடெக்னிக்குகள் போன்றவற்றை ஆரம்பிப்பது என்பது படிக்கின்றவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்று நம்புகின்ற காரணத்தால், நாம் ஓரளவு தொழில் கல்லூரிகளிலே கவனம் செலுத்தி வருகின்றோம். எதிர் காலத்தில் இப்படிப்பட்ட தொழில் கல்வி நியாயம் என்று படுமேயானால், அதற்கு வேண்டிய நடவடிக்கைகளை அரசு நிச்சயமாக எடுக்கும்.

சாமாளாபுரம் பேரூராட்சிப் பள்ளிகள்.

*** 66. வினா—டாக்டர் இரா. சனார்த்தனம் (திரு. க. மீனாட்சிசுந்தரம் சார்பில்) :** மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டுகிறேன்—

(அ) பல்லடம் ஊராட்சி ஒன்றியம், சாமாளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட துவக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு 1—9—1980 முதல் இன்றுவரை மானியம் வழங்கப்படவில்லை என்பது உண்மையா?

(இ) மதிய உணவுச் செயலர்கள் பணம் இல்லாத காரணத்தினால் மதிய உணவு வழங்குவதை 1—4—1982 முதல் நிறுத்திவிட்டதாகக் கூறப்படுவதும் உண்மையா?

(உ) ஆம் எனில், அதன்மீது அரசு எடுத்த நடவடிக்கைகள் யாவை?

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் (அ), (இ) மற்றும் (உ) பல்லடம் ஊராட்சி ஒன்றியம் சாமாளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்குச் சேர வேண்டிய மதிய உணவு பங்குத் தொகை (அதாவது பழைய மதிய உணவுத் திட்டத்தின் கீழ் உள்ளாட்சி மன்றங்கள் ஒரு குழந்தைக்கு 5 காசு வீதம் ஆண்டுக்கு 200 நாட்களுக்கு கொடுக்க வேண்டியிருந்த பங்குத் தொகை) 1—10—1980 முதல் உள்ள காலத்திற்கு உரிய நேரத்தில் கொடுக்கப்படாததால் அப்பள்ளிகளில் 1—4—1982 முதல் 30—6—1982 முடிய மதிய உணவு வழங்கப்படவில்லை. இப்பொழுது 1—7—1982 முதல் அப்பள்ளிகளிலும் முதலமைச்சர் குழந்தைகள் சத்துணவுத் திட்டத்தின் கீழ் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.